

திருவருகைக்காலம் 2ஆம் வாரம் - ஞாயிறு

மூன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

இறையேசுவில் அன்பார்ந்தவர்களே! திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று உங்கள் அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துகளும்.

மனிதர் அனைவரும் நம் கடவுள் அருளிய மீட்பைக் காணவேண்டும் என்று மனிதனாகப் பிறந்த இறைவனை வரவேற்க நமக்கு அருளப்பட்ட அருளின் காலமே திருவருகைக் காலம். நாம் எதிர்நோக்கியிருக்கும் கிறித்து பிறப்பு விழாவுக்கு எவ்வாறு தயாரிக்கலாம்? ஆன்மீக உலகம் கூறும் தயாரிப்பு என்ன? நாம் எதிர்நோக்கியிருக்கும் இந்த கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு நாம் எவ்வாறு, எந்த வகையில் தயாரிக்கலாம்? என்கின்ற வினாக்களுக்கு இன்றைய நற்செய்தி வரிகள் விடை பகர்கின்றன.

“ஆண்டவருக்காகப் பாதையை செம்மையாக்குங்கள்; மேடு, பள்ளங்களைச் சமமாக்குங்கள்” என்ற இறைவாக்கினர் எசாயாவின் எச்சரிக்கைக் குரல் இன்றைய நற்செய்தியில் ஒலிக்கின்றது. இத்திருவருகைக் காலத்தில் பாவமாகிய துன்பத்தின் ஆடைகளைக் களைந்து விட்டு, கடவுள் அருளும் படைக்கலன்களான உண்மை, நீதி, அமைதி, நம்பிக்கை, மீட்பு, கடவுளின் வார்த்தை எனும் அணிகளை அணிந்து கொள்வோம். அறிவு, அன்பு, பண்பு ஆகியவற்றில் சிறந்தவர்களாக நற்செய்திப் பணியாற்றி இந்நாள்களில் இயேசுவின் இரண்டாம் வருகைக்காகவும் அவர் தரும் அமைதியை நாம் பெற்றிடவும் இத்திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

முதல் வாசக முன்னுரை

அன்பார்ந்தவர்களே! கடவுளின் திருமலையாகிய எருசலேம் மலை, அழகும் உயர்வுமாய் திகழும் மலை. அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியாய்த் துலங்கும் மலையாகிய எருசலேம் இஸ்ரவேல் மக்களுக்கு எவ்வாறு தஞ்சமாகின்றது என்பதை இறைவாக்கினர் பாடருக் கூறும் முதல் வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

அன்புள்ளங்களே. நற்செயலைத் தொடங்குபவர்கள் அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்று செயல்பட நீதியின் செயல்களால் நிரப்பப்பட்டு, நேர்மைக்குப் பாதை அமைக்க அழைப்பு விடுக்கிறார் திருத்தூதர் பவுல். இறைவனின் பரிவுள்ளம் நம்மேல் குடி கொள்ள திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிசாய்ப்போம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அன்பின் இறைவா!

திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் இயேசுவை முன்னறிவித்த திருமுழுக்கு யோவான் அறிவித்தப் பாதையில் மக்களை வழிநடத்திச் சென்று, இயேசுவின்

சாட்சிகளாய்த் திகழ்ந்திட வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உம் பேரன்பால் பூவுலகை நிறைத்துள்ள எம் இறைவா!

சவால்கள் நிறைந்த எம் வாழ்வில் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழ்ந்திடவும், தேவையில் இருப்பவர்களுக்கு கொடுப்பதன் மூலம்தான் பேறுவகை கொள்ள முடியும் என்பதை உணர்ந்து கொடுத்துதவும் நல் உள்ளங்களாக வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் மீது கொண்ட பேரன்பினால் தன் மகனையே எமக்களித்த அன்பு இறைவா!

சிலுவையின்றி வெற்றியில்லை என்ற இயேசுவின் சுவடுகளை பின்பற்றி, ஆறுதல் தேடுவோருக்குத் தோள் கொடுத்துத் தாங்கிடவும், இயேசுவின் மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, நேர்மை ஆகியவற்றில் நிலைத்திருக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

4. துன்பங்களை நீக்குபவரே எம் இறைவா!

உலகமெங்கும் நீதிக்காகவும், அமைதிக்காகவும் ஏங்கும் மக்களின் துன்பங்களை நீக்கி, அவர்கள் விரும்பும் நீதி, அமைதி நிறைந்த விதமாக உலகை மாற்றி, போராடும் நல் உள்ளங்களுக்கு உமது உடனிருப்பைத் தந்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நன்றி : ஆசிரியை திருமதி. ஞா. சொஸ்தினா மேரி, மேலமெஞ்சூனபுரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvaku@gmail.com; + 91 944 314 0660; www.arulvaku.com